

## ப்ராம்ப்ட்டன் நகரில் கோடைப்பருவம் முழுக்கவுமாக விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் வரிசையை அனுபவியுங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (மே 19, 2022) – முழுக் குடும்பத்தினரும் மகிழ்ந்து அனுபவிக்கும் வகையிலான பரவசமூட்டுகின்ற கோடைப்பருவ விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நகரம் தன் வசம் கொண்டிருக்கிறது. மே 20 தொடங்கி செப்டம்பர் 11 வரையிலும், குடியிருப்புவாசிகளும் நகருக்கு வருகை தருபவர்களும் நகரின் கோடைப்பருவத்தை மகிழ்ந்து அனுபவிக்க வரவேற்கப்படுகிறார்கள்; 114 நாட்கள் கொண்ட இந்தப் பருவத்தில் வரவிருக்கக் கூடிய 100 நாள் நிகழ்ச்சிகள்:

- ப்ரைட் (Pride) 2022 போன்ற விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தேசிய ஆதிவாசி மக்களுக்கான தினம் மற்றும் கனடா தினம்;
- வோர்ல்ட் ஆஃப் ஜாஸ் (World of Jazz) மற்றும் வைப்ரண்ட் ப்ராம்ப்ட்டன் (Vibrant Brampton) போன்ற, சமுதாயத்தினரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்;
- நேசத்திற்குரிய ப்ராம்ப்ட்டன் விவசாயிகள் சந்தை மற்றும் திரைப்பட இரவுகள் போன்ற வாராந்திர நிகழ்ச்சி நிரல்; மற்றும்
- இன்னும் பலவும்!

ப்ராம்ப்ட்டனின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகின்ற, குடிமைப் பெருமையை ஊக்குவிக்கின்ற, பொது இடங்களைச் செயல்பட வைக்கின்ற மற்றும் கலை மற்றும் கலாச்சாரக் காட்சிகளை முன்னிலைப்படுத்துகின்ற வகையில் நகரமெங்கும் உள்ள நேரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு குடியிருப்பாளர்களையும் நகருக்கு வருகை தருபவர்களையும் வரவேற்பதில் ப்ராம்ப்ட்டன் நகரம் உற்சாகமாக உள்ளது.

இந்த ப்ராம்ப்ட்டன் நிகழ்வுகளுக்கான நாட்காட்டியானது, கோடைகால நிகழ்வுகளின் திட்டமிடலுக்காக, ஒரே கடையில் அனைத்தும் வாங்குவது போல செயல்படும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நகரம் முழுவதும் தங்கள் நிகழ்வுகளை விளம்பரப்படுத்த உதவுவதற்காக நிகழ்ச்சி விவரங்களுடன் நாட்காட்டியை வினியோகிக்க அழைக்கப்படுகிறார்கள். நாட்காட்டியில் தங்கள் நிகழ்வைச் சேர்க்கவும் மற்றும் என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்கும், [brampton.ca/events](http://brampton.ca/events) க்கு வருகை தரவும்.

கோடைப்பருவம் முழுவதிலுமாக நிகழ்வுகள் சேர்க்கப்படுவது தொடரும்.

### உள்ளூரை ஆதரியுங்கள்

ஒரு நிகழ்விற்காக நீங்கள் ப்ராம்ப்டனில் இருக்கும்போது, அதை ஏன் உங்களுக்கான முழு நாளாக ஆக்கிக் கொள்ளக்கூடாது? ப்ராம்ப்டன் உணவு வழிகாட்டியின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவு தாருங்கள். ப்ராம்ப்டனின் மாறுபட்ட உணவுக் கண்காட்சி உலகம் முழுவதிலும் இருந்து பெறப்படும் தனித்துவமான சுவைகளை வழங்குகிறது. இன்றே வழிகாட்டியின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, உங்களுக்குப் பிடித்த புதிய இடத்தைக் கண்டறியுங்கள்.

[brampton.ca/tourism](http://brampton.ca/tourism) இல் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

### டவுண்டவுன் மறுசக்தியூட்டுதல்

டவுண்டவுன் ப்ராம்ப்டன் பகுதியில் உள்ள தண்ணீர்க்குழாய்கள் மற்றும் சுகாதாரம் பேணும் சாக்கடைகளை பழுது நீக்கி மாற்றுவதற்கு, பீல் பிராந்திய நிர்வாகத்தின் தலைமையில் ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு திருவிழா அல்லது நிகழ்வுக்காக நகரத்திற்குச் செல்கிறீர்கள் என்றால் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

நகராட்சி வாகன நிறுத்துமிடம் பற்றிய புது செய்திகளை [brampton.ca](http://brampton.ca) இல் காணலாம் அல்லது ப்ராம்ப்டன் போக்குவரத்து பேருந்துகளை உபயோகியுங்கள். [Triplinx](http://Triplinx) உபயோகித்து உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

### அறிஞர் கூற்றுக்கள்

“கோடைப்பருவம் இதோ நெருங்கி வந்து விட்டது, இங்கு ப்ராம்ப்டனில் நடக்கும் அற்புதமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒன்றைக் கண்டு மகிழும்படி அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். எங்கள் முக்கிய நிகழ்வான கனடா தினம் தொடங்கி, வாராந்திர ப்ராம்ப்டன் உழவர் சந்தை வரை, அனைவருக்கும் ஏதோ ஒன்று இருக்கும்தானே!

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்டன் நகரம்

“இந்த கோடைப்பருவத்தில், எங்கள் குடியிருப்புவாசிகள் மற்றும் நகருக்கு வருகை தருபவர்கள் ஆகியோர், வீட்டிற்கு வெளியே வந்து, உண்மையிலேயே ப்ராம்ப்டனை அனுபவிப்பதற்காக, முடிவே இல்லாத அளவிலான நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டது பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பருவத்தில் குடியிருப்புவாசிகளும் நகருக்கு வருகை தருபவர்களும் மகிழ்வதற்காக, ப்ராம்ப்டன் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதற்காக, நிகழ்வுகள் நாட்காட்டியை பலருக்கும் வினியோகிக்குமாறு எங்கள் சமூகக் கூட்டாளர்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.”

- ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் அதன் சமூகப் பங்காளிகள், நகரம் முழுவதும் உள்ளவர்கள் அனைவருமே ரசிப்பதற்கென பல்வேறு அற்புதமான கோடைகால நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளனர். இந்த கோடையில் இணைவதற்கும், ஈடுபடுவதற்கும், வேடிக்கையாக இருப்பதற்கும் ப்ராம்ப்ட்டன் சிறந்த இடமாகும்!”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்  
[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)